



കേരള அரசு

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

எண் 6772/ச. இ. எ. 1/2015/சட்டம்.

திருவனந்தபுரம், 2015 மார்ச் 26
1190 மீனம் 12/
1937 சைத்ரம் 5.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2015 மார்ச் 26-ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. ரமணி,

சட்டத்துறை சிறப்புசெயலாளர்.

2015-ன் சட்டம் எண் 9

2015-ன் கேரள நிதி ஒதுக்கீடு (ஒட்டு ஆன் அக்கவுண்ட்) சட்டம்

2015 ஏப்ரல் 1-ஆம் தேதி ஆரம்பிக்கின்ற நிதியாண்டின் ஒரு பகுதியின் பணிகளுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முகவுரை.—2015 ஏப்ரல் 1-ஆம் தேதி ஆரம்பிக்கின்ற நிதியாண்டின் ஒரு பகுதியின் பணிகளுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்யவேண்டியது தேவையாக இருப்பதால்;

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஆறாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுகிறது:—

1. சுருக்கப்பெயர்.—இந்தச்சட்டம் 2015-ன் கேரள நிதி ஒதுக்கீடு (ஓட்டு ஆன் அக்கவுண்ட்) சட்டம் என அழைக்கப்படலாம்.

2. 2015 ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கும் நிதி ஆண்டிற்கு கேரள மாநில தொகுநிதியிலிருந்து 36963,45,78,000 ரூபாய் பின்வாங்குதல்.—2015 ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆரம்பித்த நிதியாண்டில் அட்டவணையில் (2)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மற்றும் தேவைகள் தொடர்பான பல்வேறு செலவுகளை எதிர்கொள்வதற்கு, அட்டவணையின் (3)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு மிகாததும், மொத்தம் முப்பத்தி ஆறாயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி மூன்று கோடி நாற்பத்தி ஐந்து இலட்சத்தி எழுபத்தி எட்டாயிரம் ரூபாய் வருவதுமான தொகைகள் கேரள மாநில தொகு நிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்யலாம்.

3. நிதி ஒதுக்கீடு.—இந்தச்சட்டத்தின் அடிப்படையில் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்வதற்கு அதிகாரப்படுத்தப் பட்டுள்ள தொகைகள் மேற்குறிப்பிட்ட ஆண்டு தொடர்பாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மற்றும் தேவைகளுக்குமாக வினியோகிக்கப்படவேண்டும்.

அட்டவணை

(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)

(1)	(2)	(3)
வரிசை எண்	தேவை எண்	மிக கூடாத தொகைகள்
		சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது (ரூபாய்) தொகுதியில் சமத்தப்பட்டது (ரூபாய்) மொத்தம் (ரூபாய்)
1	I மாநில சட்டப்பேரவை	வருவாய் 29,38,55,000 19,92,000 29,58,47,000
2	II மாநில ஆட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்	வருவாய் 206,24,88,000 47,25,16,000 253,50,04,000
3	III நீதிநிர்வாகம்	வருவாய் 191,89,56,000 33,46,85,000 225,36,41,000
4	IV தேர்தல்கள்	வருவாய் 37,41,49,000 .. 37,41,49,000
5	V வேளாண்மை வருவாய் வரி மற்றும் விற்பனை வரி	வருவாய் 88,86,45,000 12,07,000 88,98,52,000
6	VI நிலவரி	வருவாய் 176,14,62,000 47,000 176,15,09,000
7	VII முத்திரைத்தானும் பதிவு	வருவாய் 61,97,72,000 33,000 61,98,05,000

(1)	(2)	(3)				
வரிசை எண்	தேவை எண்	பணிகளும் தேவைகளும்	மிக கூடாத தொகைகள்			
			சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது (ரூபாய்)	தொகுதியில் சுமத்தப்பட்டது (ரூபாய்)	மொத்தம் (ரூபாய்)	
8	VIII	ஆயத்துறை	வருவாய்	82,74,59,000	4,00,000	82,78,59,000
9	IX	வாகனங்கள் மீதான வரி	வருவாய்	33,91,54,000	1,000	33,91,55,000
10	X	கடன் தொடர்புகள்	வருவாய்	..	3650,69,88,000	3650,69,88,000
11	X	சுருவூலகமும் கணக்குகளும்	வருவாய்	79,34,55,000	..	79,34,55,000
12	XI	மாவட்ட ஆட்சியும் பலவகையும்	வருவாய்	167,24,36,000	35,00,000	167,59,36,000
13	XII	காவல்	வருவாய்	1031,71,2,000	1,91,15,000	1033,62,87,000
14	XIII	சிறைகள்	மூலதனம்	13,56,35,000	..	13,56,35,000
15	XIV	எழுதுபொருட்கள், அச்சடி மற்றும் நிர்வாகப் பணிகள்	வருவாய்	120,42,23,000	3,000	120,42,26,000
16	XV	தொதுப்பணி	மூலதனம்	1,90,00,000	..	1,90,00,000
			வருவாய்	768,27,01,000	38,34,000	768,65,35,000
			மூலதனம்	823,04,81,000	10,00,00,000	833,04,81,000

17	XVI	ஓய்வூதியம் மற்றும் பலவகையும்	வருவாய்	6070,97,01,000	11,85,21,000	6082,82,22,000
18	XVII	கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம்	வருவாய் மூலதனம்	5435,33,39,000 117,38,33,000	6,67,000	5435,40,06,000 117,38,33,000
19	XVIII	மருத்துவ உதவி மற்றும் பொதுமக்கள் சுகாதாரம்	வருவாய் மூலதனம்	1586,49,46,000 87,26,91,000	5,48,000 6,94,000	1586,54,94,000 87,33,85,000
20	XIX	குடும்பநலம்	வருவாய்	19,3,05,25,000	..	193,05,25,000
21	XX	குடிநீர் விநியோகம் மற்றும் துப்புரவு	வருவாய் மூலதனம்	329,10,65,000 111,72,66,000	..	329,10,65,000 111,72,66,000
22	XXI	வீடு கட்டுமானம்	வருவாய் மூலதனம்	26,12,20,000 20,70,00,000	67,000	26,12,87,000 20,70,00,000
23	XXII	நகரமேம்பாடு	வருவாய் மூலதனம்	294,52,86,000 18,53,67,000	..	294,52,86,000 18,53,67,000
24	XXIII	தகவல் மற்றும் விளம்பரம்	வருவாய் மூலதனம்	23,51,06,000 4,15,01,000	..	23,51,06,000 4,15,01,000
25	XXIV	தொழில் மற்றும் தொழிலாளர் நலம் அயல்நாட்டுவாழ் மலையாளிகள் நலம்	வருவாய் மூலதனம்	284,96,99,000 47,25,00,000	..	284,96,99,000 47,25,00,000

(1)

(2)

(3)

வரிசை எண்	தேவை எண்	பணிகளும் தேவைகளும்	மிக கூடாத தொகைகள்		
			சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது	தொகுதியில் சமத்தப்பட்டது	மொத்தம்
26	XXXV	அட்டவணைஜாதி/ பழங்குடியினர், பிற பிற்பட்ட பிரிவுகளின் நலன் உட்பட்ட சமூக நலன்	வருவாய் 795,37,59,000 மூலதனம் 94,54,34,000	..	795,37,59,000 94,54,34,000
27	XXXVI	இயற்கை சீற்றமீட்டி நடவடிக்கை	வருவாய் 134,40,34,000	..	134,40,34,000
28	XXXVII	கட்டுறவு	வருவாய் 91,81,48,000 மூலதனம் 2512,47,000	..	91,81,48,000 25,12,47,000
29	XXXVIII	பலவகை பொருளாதார பணிகள்	வருவாய் 46,97,60,000 மூலதனம் 696,29,36,000	..	46,97,60,000 696,29,36,000
30	XXIX	வேளாண்மை	வருவாய் 836,54,23,000 மூலதனம் 75,96,51,000	3,33,000	836,57,56,000 75,96,51,000
31	XXX	உணவு	வருவாய் 256,78,87,000 மூலதனம் 21,50,89,000	..	256,78,87,000 21,50,89,000
32	XXXI	கால்நடை- பராமரிப்பு	வருவாய் 181,41,73,000 மூலதனம் 12,40,00,000	..	181,41,73,000 12,40,00,000

33	XXXII	டால்பண்ணை	வருவாய்	63,12,87,000	..	63,12,87,000
34	XXXIII	மீன்பிடிப்பு	வருவாய்	100,00,18,000	..	100,00,18,000
			மூலதனம்	85,32,00,000	..	85,32,00,000
35	XXXIV	வனம்	வருவாய்	162,78,85,000	1,66,000	162,80,51,000
			மூலதனம்	27,49,00,000	..	27,49,00,000
36	XXXV	பஞ்சாயத்து	வருவாய்	183,88,80,000	..	183,88,80,000
			மூலதனம்	112,15,67,000	..	112,15,67,000
37	XXXVI	கிராமவளர்ச்சி திட்டம்	வருவாய்	818,68,15,000	4,000	818,68,19,000
			மூலதனம்	16,67,000	..	16,67,000
38	XXXVII	தொழிற்சாலைகள்	வருவாய்	147,25,97,000	..	147,25,97,000
			மூலதனம்	194,97,33,000	..	194,97,33,000
39	XXXVIII	நிர்்பாசனம்	வருவாய்	127,81,56,000	7,17,000	127,88,73,000
			மூலதனம்	148,57,34,000	2,02,67,000	150,60,01,000
40	XXXIX	மின் திட்டங்கள்	வருவாய்	44,26,25,000	..	44,26,25,000
			மூலதனம்	15,74,00,000	..	15,74,00,000
41	XI	துறைமுகங்கள்	வருவாய்	20,70,55,000	..	20,70,55,000
			மூலதனம்	34,59,33,000	..	34,59,33,000
42	XLI	போக்குவரத்து	வருவாய்	19,94,85,000	28,67,67,000	48,62,52,000
			மூலதனம்	405,98,18,000	..	405,98,18,000
43	XLII	சுற்றுலா	வருவாய்	71,42,18,000	..	71,42,18,000
			மூலதனம்	51,72,00,000	..	51,72,00,000

(1)	(2)	(3)
வரிசை எண்	தேவை எண் பணிகளும் தேவைகளும்	மிக கூடாத தொகைகள் சட்டமன்றப் பேரவையினால் வாக்களிக்கப்பட்டது சட்டமன்றப் பேரவையினால் சுமத்தப்பட்டது மொத்தம்
44	XLIII நஷ்டஈடு உரிமை கைமாறுதல்	வருவாய் 2164,34,98,000 .. 2164,34,98,000
45	பொதுக்கடன் திருப்பி அளித்தல்	மூலதனம் .. 4992,65,95,000 4992,65,95,000
46	XIV பலவகை கடன் மற்றும் முன்னீடு	மூலதனம் 73,60,21,000 .. 73,60,21,000
47	XLV சமூக பாதுகாப்பு மற்றும் நலன்	வருவாய் 1211,91,07,000 .. 1211,91,07,000 மூலதனம் 28,83,44,000 .. 28,83,44,000
	மொத்தம்	28183,49,11,000 8779,96,67,000 36963,45,78,000